Notice is hereby given that;

SECUREKLOUD TECHNOLOGIES LIMITED
CIN: L72300TN1993PLC101852
Regd Off: No. 37 & 38, ASV Ramana Towers, 5th Floor,
Venkat Narayana Road, T. Nagar, Chennai 600 017 | Ph: 044 66028000 |
Email: cs@securekloud.com | Website: www.secuekloud.com

NOTICE TO MEMBERS

NOTICE is hereby given that the Thirty Eighth (38th) Annual General Meeting ('AGM') of SecureKloud Technologies Limited is scheduled to be held on Tuesday, September 26, 2023 at 11.00 A.M (I.S.T) through Video Conference (VC)/Other Audio Visual Means (OAVM) in pursuant to section 101, 136 and other applicable provisions of the Companies Act, 2013 ("Act") to transact the business(s) contained in the notice dated August 10, 2023 as approved by the Board of Directors.

In view of the continuing Covid-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") vide its General Circular Nos. 14/2020, 17/2020, 20/2020, 2/2021 19/2021, 21/2021, 3/2022 and 10/2022 issued by the Ministry of Corporate Affairs read with SEBI circular dated May 12, 2020 and January 15, 2021 issued by Securities and Exchange Board of India ("SEBI") permitted the holding of the AGM through VC/OAVM.

The Notice, Explanatory Statement thereof and the Annual Report for the Financial year 2022-23 have been sent only through electronic mode to all the members whose e-mail addresses are registered with the Depository Participant (DPs) / Registrar and Share Transfer Agent (RTA) on September 04, 2023 (Monday) and are also made available in the Company's website: https://www.securekloud.com/, website of the stock exchanges: www.bseindia.com & www.nseindia.com and CDSL: www.evotingindia.com. The Businesses as set out in the Notice shall be transacted through voting by electronic means, the Company is providing remote e-voting facility to all its members to cast their vote on all the businesses contained in the notice through e-voting platform of CDSL: www.evotingindia.com, besides providing a facility for voting by electronic means in the AGM. The remote e-voting shall begin at 9.00 A.M (I.S.T) on Saturday, September 23, 2023 to 5.00 P.M (I.S.T) on Monday, September 25, 2023. The remote e-voting shall be disabled by CDSL thereafter.

A person whose name is recorded in the register of members or in the registe of beneficial owners maintained by the depositories on September 19, 2023 (Tuesday), being the cut-off date, shall be entitled to avail the facility of remote e-voting/electronic voting in the AGM. CDSL will be sending an e-mai with User ID and password to any person who has acquired the shares and becomes a member of the Company after sending the notice to the members and holding shares as of the Cut-off date of **September 19, 2023**. However, if such person is already registered with CDSL for e-voting, then he/she can use the existing User Id and password for casting the vote

Those members who are present in the AGM through VC facility and had not cast their votes through remote e-voting will be provided e-voting facility in the AGM. Those who exercised their votes through remote e-voting may participate at the AGM but shall not entitled to vote again.

Members may refer to the AGM Notice for detailed instructions on remote e-voting, participation in the AGM through VC, submission of question(s) prior to AGM, registration as a speaker at the AGM and e-voting in the AGM and the frequently asked questions. The e-voting user manual is available at the www.evotingindia.com. In case of any queries or grievances relating to e-voting procedure, members may write an email to helpdesk.evoting@ cdslindia.com or contact 1800225533

For SecureKloud Technologies Limited By the order of the Board Place: Chennai Roshini Selvakumar Date: September 04, 2023 Company Secretary



J.K. COTTON LIMITED CIN: U17111UP1924PLC000275

Registered Office: Kamla Tower, Kanpur-208001 Uttar Pradesh, India Telephone: +011-40823322 Email: swati.srivastava@jkorg.co.in Web: www.jkcotton.com

NOTICE OF THE 100TH ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Notice is hereby given that the 100th Annual General Meeting ("AGM/Meeting") of the Members of the Company is scheduled to be held on Wednesday, September 27, 2023 at 03:00 p.m IST through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") to transact the businesses as set forth in the Notice convening the Meeting. In compliance with the General Circular No. 10/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs "MCA") read together with other Circulars issued by MCA in this regard (collectively referred o as "MCA Circulars"), companies are permitted to convene the AGM through VC or OAVM without physical presence of the Members at a common venue till September 30, 2023 Accordingly, the AGM of the Company is being held through VC/OAVM without physica presence of the Members at a common venue.

In accordance with the aforesaid MCA Circulars, the Notice of 100th AGM and Annua Report including the Financial Statements for the Financial Year 2022-23, Directors' Report, Auditor's Report and other documents required to be attached therewith ("Annual Report") through electronic mode to all those members whose email IDs are registered with the Company or Depository Participants ("DPs") or the Company's Registrar and Share Transfer Agent (RTA) viz Alankit Assignments Ltd.

The electronic dispatch of the Notice and the Annual Report has been completed o September 04, 2023.

Members holding shares in physical form and who have not registered their email in with the Company! Depositories/ Depositories Participant/ RTA and wish to receive the Notice are requested to send an email at swatisrivastava@ikorg.co.in and iksingla@alankit.com along with the copy of the signed request letter mentioning the name, folio number and address, self-attested copy of the PAN Card and Aadhar Card and copy of share certificate front and back. Members holding shares in dematerialized mode and who have not registered their email address are requested to send, in addition to above documents, 16 digit DP ID & Client ID in place of folio number along with scanned copy of self-attested copy of client master copy or consolidated demat account

he Members can attend and participate in the 100th AGM through VC/OAVM facility only Further, members participating through the VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the guorum under Section 103 of the Companies Act. 2013 ("the

Members may note that the Notice of 100th AGM and Annual Report is also being made available on the website of the Company at www.jkcotton.com and on the website of Central Depository Services (India) Limited ("CDSL") at www.evotingindia.com. Instructions for remote e-voting and e-voting during AGM

In terms of the provisions of Section 108 and other applicable provisions, if any, or the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rule, 2014, as amended, the Company is pleased to provide to its shareholders the facility to exercise their right to vote on the businesses as set forth in the Notice of the 100th AGM by electronic means through remote e-voting before the AGM and e-voting during the AGM. The Company has appointed Central Depositories Service (India) Limited (CDSL) as the agency to provide electronic voting facility.

All the shareholders may please note the following: Only those shareholders whose name is recorded in the register of members and in the registers of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e Wednesday September 20, 2023, shall be entitled to avail the facility of remote e-voting before the AGM and e-voting during the AGM. Voting rights shall be reckoned on the paid-up value of the shares registered in the name of the shareholders/beneficial owner (in case of electronic shareholding) as on the cut-off date.

The remote e-voting period commences on Sunday, 24th September, 2023 at 10:00 a.m IST and ends on Tuesday, 26th September, 2023 at 5:00 p.m. IST. During this period members of the Company holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date of **Wednesday**, **September 20**, **2023** may cast their vote by remote e-voting on the business specified in the Notice of the AGM. The remote e-voting shall not be allowed beyond the aforesaid date and time and remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. Once the vote on a resolution is cast by the members, the member shall not be allowed to change it subsequently.

The facility for casting the votes by the members through e-voting facility (remote e-voting facility and e-voting during the AGM) will be provided by CDSL and the detailed procedure for e-voting and participation in the AGM through VC/OAVM shall be provided in the Notice of 100th AGM. The Members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again. Those Members who participate in the AGM through VC/OAVM and have not casted their vote through remote e-voting may cast their vote electronically during the AGM.

The manner of remote e-voting for shareholders holding shares in dematerialised and physical mode as well as for shareholders who have not registered their email IDs is

provided in the Notice of the AGM. Any person, who acquires shares of the Company and becomes Member of the Company after sending of the notice and holding shares as on the cut-off date i.e. September 20th, 2023, may obtain the login ID and password by sending a request at www.evotingindia.com or to the Company. However, if he/she is already registered with CDSL for e-Voting then he/ she can use his/her existing User ID and Password for casting the vote. In case of Individual Shareholders holding securities in demat mode who acquires shares of the Company and becomes a Member of the Company after sending of the Notice and holding shares as of the cut-off date may follow steps mentioned in the Notice of the AGM.

The Company has appointed CS Varuna Mittal Company Secretary in Whole -time Practice with Membership No. ACS57727 and Certificate of Practice No. 23575 as the Scrutinizer to Scrutinize the Remote e-voting/e-voting process in a fair and transparer manner.

Result of E-voting alongwith Scrutinizer report will be announced within 2 working days from the conclusion of AGM and will be placed on the website of the Company www.jkcotton.com and on the website of CDSL www.evotingindia.com. The Company wil also display the Result of E-voting alongwith Scrutinizer report on the Notice Board of its

Pursuant to Section 91 of the Act and the Rules framed thereunder, notice is hereby give that the Register of Members and Share Transfer Books of the Company will in closed from Wednesday, September 20, 2023 to Wednesday, September 27, 2023 (both days inclusive) for the purpose of AGM.

If you have any gueries or issues regarding attending AGM & e-Voting from the CDSI e-Voting System, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under HELP section or you can write an emai to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800 22 55 33

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depositor Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mil Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 22 55 33. By the order of the Boa

Swati Srivastava

KERALA WATER AUTHORITY e-Tender Notice

Tender No: SE//PHC/MPM/147 to 150/2023-24 JJM- CWSS to Ponnani & adjoining Panchayaths Phase 2- Complete automation using SCAD/ system for pumping and water treatment process at 50 MLD WTP at Nariparamba- Package 7B Construction of 10, 10LL OHSR in Vellyamcode GP- Package 2C, 10.70 LL OHSR in Perumpadappi GP- Package 2D, 16 LL OHSR at Kokkur for Alancoe GP- General Civil works. EMD: Rs 50 000/- to Rs 1 00 000/-

THE DHANALAKSHMI MILLS LIMITED

Superintending Engineer PH Circle, Malappuram

CIN: U17111TZ192PLC000042 Regd.office :130, B.S. SUNDARAM ROAD.TIRUPUR - 641 601. E-mail :thedhanalakshmimillsltd@gmail.com Phone No : +91 94433 1846 NOTICE FOR THE ATTENTION OF SHAREHOLDERS OF THE DHANALAKSHMI MILLS LIMITED

Pursuant to Ministry of Corporate Affairs' General Circular No. 20/2020 date 6th May 2020 and various circulars issued providing relaxation to companies i light of COVID19 pandemic situation, kindly take note that the Company ha convened the 91st Annual General Meeting (91st AGM) as an electronic AGM to be held on Friday 29th September 2023 at 11.00 a.m. through vide conferencing (VC) and further that Notice of 91st AGM, Annual Report and other reports/documents (AGM documents) will be sent through electronic mode only to share holders whose email addresses are registered with Registrar and Transfer Agent (RTA). No physical /hard copies of the above w

Share holders holding shares not registered their e-mail address and mobi on with RTA/Company are requested to immediately send e-mail to RTA viz. S.K.D.C. Consultants Limited, Surya 35, Mayflower Avenue, Sowripalayan Road, Coimbatore - 641028, Tamil Nadu (RTA), to green@skdc consultants.com providing their email address and mobile no, for sending sol copy of AGM documents along with User ID and password. Alternatively Shareholders may send an e-mail request at green@skdc-consultants.com along with scanned signed copy of request letter providing e-mail addres mobile number, self-attested PAN copy andcopy of share certificate for sendir AGM documents electronically. In case of queries, please write reen@skdc-consultants.com

etailed instructions to Members for joining 91st AGM through Vide onferencing including the manner of participation by holders of shares i hysical form or by those who have not registered their e-mail address wit Company and casting their vote by remote e-voting or e-voting system durin 11st AGM are set out in the Notice of the 91st AGM.

Place: Tirupur Date: 30.08.2023

ender fee: Rs. 2.760/- to Rs. 8.270/

KWA-JB-GL-6-1130-2023-24

Last Date for submitting Tender: 14.09.2023 03:00:pm Phone: 04832734871 Website: www.kwa.kerala.gov.in, ww

C.R.SETHURAMALINKAN

JAYKAY ENTERPRISES LIMITED

CIN: L55101UP1961PLC001187 Registered Office: Kamla Tower, Kanpur-208001, Uttar Pradesh Telephone: +91 512 2371478-81, Fax: +91 512 2332665 Email: cs@jaykayenterprises.com; Web: www.jaykayenterprises.com

NOTICE OF THE 77TH ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION Notice is hereby given that the 77th Annual General Meeting ("AGM") of the Members of the Company is scheduled to be held on Wednesday, September 27, 2023 at 11:30 a.m. IST rough Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") to transact the

businesses as set forth in the Notice convening the AGM. Pursuant to General Circular No. 10/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA") read together with other Circulars issued by MCA in this regain collectively referred to as "MCA Circulars") and Circular No. SEBI/HO/CFD/PoD-2/Pi CIR/2023/4 dated January 05, 2023 issued by the Securities and Exchange Board of India ("SEBI") read together with other Circulars issued by SEBI in this regard (collectively referred to as "SEBI Circulars"), companies are permitted to convene the AGM through VC or OAVM without physical presence of the Members at a common venue till September 30, 2023.

Accordingly, the AGM of the Company is being held through VC/OAVM.
In accordance with the said MCA and SEBI Circulars, the Company has sent the Notice o AGM and Annual Report including the Financial Statements for the Financial Year 2022-23 Directors' Report, Auditor's Report and other documents required to be attached therewith "Annual Report") through email to all its Members whose email IDs are registered with the ompany or Depository Participants ("DPs") or the Company's Registrar and Share Transfe Agent (RTA) viz Alankit Assignments Ltd.

ne electronic dispatch of the Notice of AGM and the Annual Report has been completed of eptember 04, 2023.

lembers holding shares in physical form and who have not registered their email id with the Company/ Depositories/ Depositories Participant/ RTA and wish to receive the Notice are requested to send an email at investorservices@jaykayenterprises.com along with the copy of the signed request letter mentioning the name, folio number and address, self-attested copy of the PAN Card and Aadhar Card and copy of share certificate front and back. Members holding shares in dematerialized mode and who have not registered their email address are requested to send, in addition to above documents, 16 digit DP ID & Client ID in place of folic umber along with scanned copy of self-attested copy of client master copy or consolidate demat account statement.

Manner of registering/ updating email address and/ or other KYC details

The Members whose e-mail addresses and/or other KYC details are not registered and who wish to receive the Annual Report and all other communications by the Company, from time to time, are requested to register their e-mail addresses by following the instructions below: Details

Particulars In case of

holding

Please provide prescribed form ISR-1 along with other requisite form available on the website of Company www.jaykayenterprises.com, duly self -attested by the shareholder(s) to Company's RTA at rta@alankit.com at Alankit House, 4E/2, Jhandelwalan Extension, New Delhi-110055 Please update/Contact with your respective DP's

In case of demat holding

Members may note that the Notice of AGM and Annual Report is also available on the website of the Company at www.iaykaventerprises.com, the website of Central Depository Services at www.bseindia.com

Instructions for remote e-voting and e-voting during AGM:

n terms of the provisions of Section 108 and other applicable provisions, if any, of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rule, 2014, as amended, and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is pleased provide to its shareholders the facility to exercise their right to vote on the businesses as se forth in the Notice of the AGM by electronic means through remote e-voting before the AGM and e-voting during the AGM (Remote e-voting /e-voting). The Company has appointed Central Depositories Services (India) Limited (CDSL) as the agency to provide electronic voting facility All the shareholders may please note the following:

Only those shareholders holding shares either in physical form or in dematerialized form as on the cut-off date i.e. Wednesday, September 20, 2023, shall be entitled to avail the facility of Remote e-voting /e-voting. Voting rights shall be reckoned on the paid-up value of the shares registered in the name of the shareholders/beneficial owner (in case o electronic shareholding) as on the cut-off date.

The Remote e-voting period commences on Sunday, 24th September, 2023 at 10:00 a.m. IST and ends on Tuesday, 26th September, 2023 at 5:00 p.m. IST. During this period members of the Company holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date i.e. **Wednesday**, **September 20**, **2023** may cast their vote by remote e-voting on the business specified in the Notice of the AGM. The remote e-voting shall not be allowed beyond the aforesaid date and time and remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. Once the vote on a resolution is cast by the members, the member shall not be allowed to change it subsequently.

The facility for casting the votes by the members through Remote e-voting /e-voting wil be provided by CDSL and the detailed instructions for remote e-voting /e-voting and participation in the AGM through VC/OAVM has been provided in the Notice of AGM. The Members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attended the AGM but shall not be entitled to cast their vote again. Those Members who participate in the AGM through VC/OAVM and have not casted their vote through remote e-voting may cast their vote electronically during the AGM.

The manner of Remote e-voting /e-voting for shareholders holding shares in dematerialised and physical mode as well as for shareholders who have not registered their email IDs is provided in the Notice of the AGM.

Any person, who acquires shares of the Company and becomes Member of the Company after sending of the Notice of AGM and holding shares as on the cut-off date i.e. Wednesday, September 20th, 2023, may obtain the login ID and password by sending a request at www.evotingindia.com or to the Company. However, if he/she is already registered with CDSL for e-Voting then he/ she can use his/her existing User ID and Password for casting the vote. In case of Individual Shareholders holding securities in demat mode who acquires shares of the Company and becomes a Member of the Company after sending of the Notice and holding shares as of the cut-off date may follow steps mentioned in the Notice of the AGM.

The Company has appointed CS Varuna Mittal Company Secretary in Whole -time Practice with Membership No. ACS-57727 and Certificate of Practice No. 23575 as the Scrutinizer to Scrutinize the Remote e-voting/e-voting process in fair and transparel

Result of E-voting alongwith Scrutinizer report will be announced within working days from the conclusion of AGM and will be placed on the website of the Company i.e. www.jaykayenterprises.com and on the website of CDSL i.e www.evotingindia.com. The results shall also be uploaded on the Bombay Stock Exchange (BSE) portal i.e. www.bseindia.com. The Company will also display the Result of E-voting alongwith Scrutinizer report on the Notice Board of its Registered office.

Pursuant to Section 91 of the Act and the Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, notice is hereby given that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Wednesday, September 20, 2023 to Wednesday, September 27, 2023 (both day inclusive) for the purpose of AGM. If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDS

e-Voting System, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under HELP section or you can write an ema to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800 22 55 33

grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing. 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East) Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no 1800 22 55 33.

> By order of the Board For Jaykay Enterprises Limited

Yogesh Sharma Membership No. ACS-29286 **PROVENTUS AGROCOM LIMITED**

(Formerly known as Proventus Agrocom Private L (CIN: U74999MH2015PLC269390)

Regd. Office: Unit 515,5th Floor, C Wing, 1 MTR Cabin, Atrium, Village Mulgaon, MV Road, Andheri (E), Near Acme Plaza, Mumbai 400069. Website: www.proventusagro.c E-mail: info@proventusagro.com | Tel: +91 22 6211 0900 | Fax: +91 22 6211 09219

NOTICE OF THE 8TH ANNUAL GENERAL MEETING OF THE COMPANY AND E-VOTING

Notice is hereby given that the 8th Annual General Meeting ('AGM') of the members of Proventus Agrocom Limited (Formerly known as Proventus Agrocom Private Limited) (the Company) will be held on Tuesday, September 26, 2023 at 12:00 PM (IST) through Video Conferencing "VC"/Other Audio Video Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ('the Act') and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('SEBI (LODR) Regulations') read with the General Circulars issued by the Ministry of Corporate Affairs and circulars issued by the Securities Exchange Board of India 'SEBI') to transact the businesses as set forth in the Notice of the AGM

The Company has sent the Annual Report of the Company for the Financial Year 2022-23 along with the Notice of the 8" AGM and E-voting procedure on September 04, 2023 through electronic means to Members whose email addresses were registered with the Company/Depositories and holding shares as on September 01, 2023. A physical copy of the aforesaid documents will be sent to those members who request for the same at cs@proventusagro.com mentioning their DP ID/ and Client ID. These documents are also available on the website of the Compan www.proventusagro.com and the website of the Stock Exchange i.e. National Stock Exchange of ndia Limited at www.nseindia.com, and also on the website of NSDL at www.evoting@nsdl.co.in. Notice is further given pursuant to Section 91 of 'the Act', read with the Companies (Management

and Administration) Rules, 2014 and Regulation 42 of the SEBI (LODR) Regulations, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Nednesday, 20th September, 2023 to Monday, 25th September, 2023 (Both Days Inclusive) for he purpose of the 8th AGM of the Company.

In Compliance with Section 108 of 'the Act' read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, and Regulation 44 of the SEBI (LODR) Regulations and Secretarial Standard on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Company is pleased to offer e-voting facility to its members to exercise their right to

vote through electronic means through e-voting services of National Securities Depositor Limited ("NSDL"). The details pursuant to 'the Act' are as under: The remote e-voting will commence on Thursday, September 21, 2023 at 9.00 a.m. and end on Monday, September 25, 2023 at 5.00 p.m.;

Members holding shares in dematerialisation form as on the cut -off date i.e. Tuesday September 19, 2023 shall be entitled to avail the facility of remote e-voting or voting at the AGM; . The remote e-voting module shall be disabled for voting thereafter and remote e-voting shall not be allowed beyond Monday, September 25, 2023 at 5.00 p.m. and once the vote on a resolution is cast by member, he/she shall not be allowed to change it subsequently or cast the

The voting rights of the Members shall be in proportion to their shares in the paid up equity share capital of the Company as on the cut-off date Tuesday, September 19, 2023;

Members who have not registered their email address with the Depository or any person who acquires shares of the Company and becomes a Member of the Company after the Notice has been sent electronically by the Company, and holds shares as on the cut-off date, i.e. September 19, 2023, he/she may obtain the login ld and password by sending request at evoting@nsdl.co.in. However, if a member is already registered with NSDL for e-voting then. the existing User ID and password can be used for casting vote.

 The Company shall also provide the facility of e-voting during the AGM. Members attending the AGM through VC/OAVM and who have not cast their vote by remote e-voting shall be able to eligible to cast their vote through remote e-voting at the AGM. Members who have voted through remote e- voting can attend/participate in the AGM but shall not be allowed to cast their vote again at the AGM.

n case of any queries/grievances/assistance required relating to e-voting, the Members may contact NSDL on evoting@nsdl.co.in / 1800-222-990 or contact Mr. Anubhav Saxena, Assistant Manager-NSDL at AnubhavS@nsdl.co.in / 022-24994835.

For PROVENTUS AGROCOM LIMITED (Formerly known as Proventus Agrocom Private Limited Date: September 04, 2023 **Durga Prasad Jhawa** Place: Mumbai Managing Director & CEO (DIN: 02005091)



DCW LIMITED CIN: L24110GJ1939PLC000748

Regd. Office: Dhrangadhra - 363 315, Gujarat State Head Office: 3rd Floor, Nirmal, Nariman Point, Mumbai - 400021 Tel: 022-22871914 | Fax: 022-22028839 Website: <u>www.dcwltd.com</u> E-Mail: <u>legal@dcwltd.com</u>

NOTICE AND INFORMATION REGARDING EIGHTY FOURTH (84TH) ANNUAL GENERAL MEETING OF THE COMPANY TO BE HELD THROUGH VIDEO CONFERENCE / OTHER AUDIO VISUAL MEANS AND BOOK CLOSURE AND DIVIDEND

Members are hereby informed that, the **Eighty Fourth (84th)** Annual General Meeting ("AGM") of the Members of DCW Limited ("the Company") will be held on Friday, September 29, 2023 at 12:00 noon (IST) through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the ss, as set forth in the notice of AGM which is being circulated for convening the AGM.

The Ministry of Corporate Affairs through its General Circular No. 20/2020 dated May 5, 2020 read with General Circular No. 14/2020 dated April 8, 2020, General Circular No. 17/2020 dated April 13 2020, General Circular No. 2/2021 dated January 13, 2021, General Circular No. 2/2022 dated May 5 2022 and General Circular No. 10/2022 dated December 28, 2022 (collectively referred to as "MCA Zozza and defended circular No. Incozec Jacet December 2, ozza (obierater) teleritor to as inco-ficrulars') and Securities and Exchange Board of India ("SEBI") through its Circular No. SEBI/HO/CFD/ PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 (hereinafter referred to as "SEBI Circular") permitted the holding of AGM through VC/OAVM, without physical presence of the Members at a common venue The AGM of the Company will be held through VC/OAVM in compliance with MCA Circulars and SEB Circular and the relevant provisions of Companies Act, 2013 (Act) and the Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

Members will be provided with a facility to attend the AGM through electronic platform provided by National Securities Depository Limited ("NSDL"). Members may access the same at https:// www.evoting.nsdl.com. The proceedings of the AGM shall be deemed to be conducted at the Registered Office of the Company which shall be the deemed venue of the AGM.

Dispatch of Notice and Annual Report via email

In accordance with the MCA Circulars and SEBI Circular, the Notice convening the AGM along with the nual Report for Financial Year ('FY") 2022-23, will be sen Amittad report for international read (17) 2022-25, will be sent within prescribed until the period of the Members whose e-mail addresses are registered with the Company /Registrar and Share Transfer Agent and/or the Depositary Participant(s). As per the MCA and the SEBI Circular, no physical copies of the Notice of AGM and Annual Report will be sent to any Member. The Notice of the AGM and the Annual Report for the F.Y. 2022-23 will also be available on the Company's website at <u>www.dcwltd.com</u> and can also be accessed on the websites of the Stock Exchanges i.e. BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") at https://www.bseindia.com and https:// www.nseindia.com respectively and on the website of NSDL at https://www.evoting.nsdl.com. The instructions for joining the AGM are being provided in the notice of AGM. Physical copies of Annual Report and Notice of AGM will be provided on request.

Manner of registering or updating e-mail address

Members whose e-mail addresses are not registered, are requested to get the same registered/updated by following the procedure given below:

Members holding shares in dematerialised form can get their e-mail ID and mobile numbers registered by contacting their respective Depository Participant

Members holding shares in physical form may register their email address and mobile numbers with Bigshare Services Pvt. Ltd., Company's Registrars and Share Transfer Agent ("RTA"), by sending an e-mail request at the e-mail ID: investor@bigshareonline.com along with signed scanned copy of the request letter providing the email address and mobile number, self-attested copy of PAN Card and copy of a Share Certificate for registering their email address and receiving th Annual Report, AGM Notice and the e-voting instructions.

case of any queries. Members are requested to write to the Company or RTA at legal@dcwltd.com or investor@bigshareonline.com respectively.

Those Members who have registered their e-mail address, mobile numbers, postal address and bank account details are requested to validate/update their registered details by contacting the Depository Participant in case of shares held in electronic form or by contacting Company's RTA at investor@bigshareonline.com, in case the shares held in physical form.

Electronic voting and participation at the AGM

The Company will be providing Members the facility to cast their vote using an electronic voting system ("Remote e-voting") during the period commencing from Tuesday, September 26, 2023 (9:00 a.m.) and ending on Thursday, September 28, 2023 (5:00 p.m.) and the facility for voting through electronic voting system will also be made available at the AGM. Detailed instructions for remote e-voting participation in the AGM and e-voting thereat, will be provided in the Notice of the AGM

Manner of casting votes electronically

If your email address is registered with the Company/ RTA/ Depository, the login credentials for remote in your entail address is registered with the Conjugary in the Depository, the conjugar determines on remove evoling are being sent on your registered email address. Please note that same login credentials are required for participating in the AGM through VC/OAVM and for voting on Resolutions during the AGM.

The instructions and process of e-voting including the manner in which Members holding shares in physical mode or who have not registered their email address can cast their vote through remote e-voting or through the e-Voting system during the meeting, will be provided in the Notes to the Notice Book Closure notice and dividend payment

The Board of Directors at its Meeting held on May 11, 2023 recommended a final Dividend of Rs.0.30

(Thirty Paise) per share of face value of Rs. 2/- each to the members of the Company for the Financia Year ended March 31, 2023, The Company has fixed Friday, September 22, 2023 as the record date to determine the Members entitled to receive the said proposed dividend. The final dividend, if approved by the Members at their AGM, will be paid electronically to Members who have updated their bank details for receiving dividend through electronic means. For Members who have not updated their bank account details, dividend warrants / demand drafts will be sent to their registered addresses.

Manner for registering the mandate for receiving dividend(s) through Electronic Clearing System

To avoid any delay in the receipt of future dividend(s), as and when declared by the Company, Members are requested to update their Bank details with their Depositories (for dematerialised shares) and with the Company's Registrars and Share Transfer Agent (for shares held physically) a investor@bigshareonline.com.

Tax on Dividend:

Members may note that pursuant to the Income Tax Act, 1961, as amended by the Finance Act, 2020 dividend income is been taxable in the hands of the Members with effect from April 1, 2020 and therefore the Company shall be required to deduct tax at source (TDS) at the prescribed rates from dividence payable to Members. For the prescribed rates for various categories, Members are requested to refer to the Finance Act, 2023 and amendments thereof. To enable compliance with respect to TDS, Members are requested to complete and/or update residential status, PAN, Category with their DP's or in case of shares held in physical form with Registrar and Share Transfer Agent by sending the required docume through email at tds@bigshareonline.com latest by 05:00 PM (IST) on Monday. September 18 2023. The TDS rate would vary depending on the residential status of the shareholders and the documents submitted by them. Accordingly, the above referred final dividend will be paid after TDS as applicable. This notice is being issued for the information and benefit of all the Members of the Company and in compliance with the applicable circulars of the MCA and SEBI. For DCW Limited

Dilip Darii

Place: Kolkata



CHAMAN METALLICS LIMITED

Registered Office: A-26, M.I.D.C, Tadali Growth Centre, Tadali, Chandrapur (M.H.) 442406

Corporate Office: Agrawal Complex, Opp. Pandey Nursing Home Samta Colony, Raipur (C.G) 492001, Contact No.: 0771-4259100 Email: cs@cmlgrgroup.com Website: www.cmlgrgroup.com CIN: U27100MH2003PLC143049

NOTICE OF 20th ANNUAL GENERAL MEETING AND **E-VOTING INFORMATION**

Notice is hereby given triat,

1. The 20th Annual General Meeting (AGM or Meeting) of Chaman Metallics Limited (the
Company) will be held on Wednesday, 27th day of September, 2023 at 11:30 A.M. (IST)
through Video conferencing (VC)/Other Audio-Visual Means (OAVM) facility provided by
National Securities Depository Limited (NSDL) to transact the businesses as set out in the Notice convening the AGM. In compliance with all applicable provisions of the Companies Act, 2023 (the Act), Ministry of Corporate Affairs (MCA) Circular Nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020 and subsequent circulars issued in this regard by MCA, the latest being 10/2022 december 28, 2022 and the Securities and Exchange Board of India (SEBI) Circulars Nos.SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/62 and SEBI/HO/CFD/POD-2/P/CIR/2023/4 dated May 12, HO/CFD/CMD2/CIR/P/2022/62 and SEBI/HO/CFD/Po0-2/P/CIR/2023/4 dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022 and January 5, 2023, respectively, issued by SEBI (collectively referred to as 'relevant circulars') and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR), the Company has sent the Notice of the 20th AGM of the Company along with a weblink to access the Annual Report for the FY 2022-23 (Annual Report), on Monday, September 04, 2023, through electronic mode only, to those Members whose e-mail addresses are registered with the Company/Registrars and Transfer Agent ('RTA') –Link In time India Private Limited / Deposition/Participate Depositories / Depository Participants.

2. The Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2022-23 is

available on the Company's website at www.cmlgrgroup.com, NSDL's website at www.evoting.nsdl.com and the website of National Stock Exchange of India Limited (NSE') at www.nseindia.com .Comprehensive guidance on (a) remote e-Voting before the meeting, (b) participation in and joining of the Meeting through VC/OAVM, (c) e-Voting during the Meeting, and (d) registration of email IDs are available in the Notice o

3. Remote E-Voting: In compliance with Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of SEBI LODR, read with other applicable circulars of MCA/SEBI, the Company is providing to its Members the facility of remote e-Voting before the AGM as well e-Voting during the AGM in respect of the business to be transacted as mentioned in the AGM Notice and for this purpose, the Company has appointed NSDL to facilitate voting through electronic means. The detailed instructions for remote e-Voting are given in the Notice convening the AGM. Members are requested to take note of the following:

the AGM. Members are requested to take note of the following:

a. The remote e-Voting facility shall commence on Sunday, September 24, 2023 at
09:00 A.M. (IST) and shall end on Tuesday, September 26, 2023 at 05:00 P.M. (IST).

The remote e-Voting module will be disabled by NSDL for voting thereafter and
Members will not be allowed to vote electronically through remote e-Voting beyond the said date and time.

b. The voting rights of the Members shall be in proportion to their share of the paid-up

equity share capital of the Company as on Wednesday, September 20, 2023 ('Cut-Off Date'). Members will be provided with the facility for voting through electronic voting system during the VC/OAVM proceedings at the AGM and Members participating at the AGM, who have not already cast their vote on the resolution(s) by remote e-Voting will be AGM, who have not already cast their vote on the resolution(s) by remote e-voting will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairman. Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will also be eligible to participate at the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote on such resolution(s) again. The remote e-Voting module on the day of the AGM shall be disabled by NSDL for voting 15 minutes after the conclusion of

c. Any shareholder(s) who acquires shares of the Company and becomes a Member of the Company after dispatch of the Notice and holding shares as on the Cut-Off Date i.e. Wednesday, September 20, 2023, may obtain the User ID and Password by sending a request at evoting@nsdl.co.in . However, if a person is already registered with NSDL for remote e-Voting then the Member can use their existing User ID and password for casting the vote. d. A person who is not a member as on the cut-off date should treat this Notice fo

information purpose only. A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date, only shall be entitled to avail the facility of remote e-Voting before the AGM as well as e-Voting during the AGM. e. In case of any queries/grievances relating to e-voting, the members/beneficial owners

may, you may refer to the Frequently Asked Questions ('FAQs') for Shareholders and e-Voting user manual for Shareholders available in the 'Download' section of www.evoting.nsdl.com or call at 022-4886 7000 and 022-2499 7000 or send a request at evoting@nsdl.co.in or contact Mr. Amit Vishal, Assistant Vice President or Ms. Pallavi Mhatre, Senior Manager, NSDL, at the designated Email IDs: amitv@nsdl.co.in or pallavid@nsdl.co.in . The address of NSDL is Trade World, 'A' Wing, 4th Floor, Kamala Mills Compound, Lower Parel, Mumbai – 400013. f. Shareholders holding securities in Demat mode for any technical issues related to login etc through depositories (A) Members holding securities with NSDLcan contact NSDL

helpdesk by sending a request at evoting@nsdl.co.in or contact at 022 - 4886 7000 and 022 - 2499 7000. (B) Members holding securities with CDSL can contact CDSL helpdesk by sending a request at helpdesk.evoting@cdslindia.com or contact at 1800 22 55 33. For Chaman Metallics Limited Place : Raipur

Date: September 05, 2023 Rahul Relwani, Company Secretary



Registered Office: P-15/1, Taratala Road, Kolkata - 700 088 Tel.: +91 (033) 3940 3950; Fax: +91 (033) 2401 5556 Email: investors@centuryply.com; Website: www.centuryply.com

IOTICE OF 42ND ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE DATES AND E-VOTING INFORMATION NOTICE is hereby given that the 42nd Annual General Meeting ("AGM") of the Members of Century Plyboards (India) Ltd. ("the Company") will be held on Wednesday, 27th /isual Means ("OAVM"), to transact the businesses as set out in the Notice of the AGM

dated 4th August, 2023. he AGM will be held without the physical presence of the Members at a co venue, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules issued thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. General Circular No. 10/2022 dated 28th December, 2022 issued by the Ministry of Corporate Affairs (MCA), Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5th January, 2023 issued by Securities and Exchange Board of India (SEBI) and other applicable and related

Circulars, if any, on the matter issued by MCA and SEBI, from time to time. The Notice of AGM and Annual Report for the Financial Year 2022-23, have been sen only by electronic mode to those members whose e-mail addresses are registered with the Company's Registrar and Share Transfer Agent/Depository Participants/Company, n accordance with the aforesaid Circulars. The Company has completed all dispatche hrough e-mails on 4th September, 2023.

The Register of Members and Share Transfer Books of the Company will remain closed rom Thursday, 21st September, 2023 to Wednesday, 27th September, 2023 (both days nclusive) for the purpose of Annual General Meeting and for determining the names o ne Members eligible for final dividend on equity shares for the financial year ended 31st March, 2023, if declared at the Annual General Meeting.

The Company is pleased to provide the facility of e-voting to its Members, to enable them to cast their votes on the resolutions proposed to be passed at the AGM by electronic means, using remote e-voting system as well as e-voting at the AGM. The Company has engaged the services of National Securities Depository Limited (NSDL) fo providing the e-voting facility to the Shareholders. The manner and instructions to cas rotes through remote e-voting as well as through e-voting system during the meeting have been provided in the Notice. All business contained in the Notice of AGM may be ransacted through e-voting facility provided through NSDL.

The remote e-voting period commences on Saturday, 23rd September, 2023 at 9:00 a.m and ends on Tuesday, 26th September, 2023 at 5:00 p.m. The remote e-voting module shall be disabled by NSDL for voting after 5:00 pm on Tuesday, 26th September, 2023

and no e-voting will be allowed thereafter. The voting rights of the member(s) shall be in proportion to the number of equit shares held by them as on Wednesday, 20th September, 2023 ("cut-off date"), At the AGM, facility for voting through electronic means shall be made available and only nembers as on the cut-off date, who have not cast their vote through remote e-voting shall be entitled to exercise their right to vote through e-voting system at the AGM Members who have cast their votes through remote e-voting during the e-voting period may still attend the meeting but shall not be entitled to cast their vote again. A persor who is not a Member as on the cut-off date should treat the Notice for informa

purpose only. nbers who have acquired shares after the date of dispatch of Notice of AGM and holds the same as on the cut-off date, may approach NSDL/Company by sending equest at evoting@nsdl.co.in or investors@centuryply.com for issuance of the User IE and Password for exercising their right to vote by electronic means. However, if erson is already registered with NSDL for e-voting, then existing user ID and passwore can be used for casting vote. Alternatively, if you are registered for NSDL eservices i.e IDEAS, you can log-in at https://eservices.nsdl.com with your existing IDEAS login and access the e-voting webpage.

The Notice of AGM containing, inter alia, the procedure of e-voting along with the innual Report, are available on the Company's website www.centuryply.com and has also been forwarded to the Stock Exchanges where Equity Shares of the Company are listed, enabling them to disseminate the same on their respective websites viz. www.nseindia.com and www.bseindia.com. The Notice shall also be available on the e-voting website of NSDL at https://www.evoting.nsdl.com. In case of any query, grievance with respect to e-voting, members may refer to the Frequently Asked Questions (FAQs) for shareholders and e-voting User Manual for shareholders available under the 'Downloads' section of NSDL's e-voting website, i.e., www.evoting.nsdl.com or call at 022-4886 7000 and 022-2499 7000 or contact Ms Pallavi Mhatre, Senior Manager - NSDL at e-mail ID: evoting@nsdl.co.in or contact at NSDL, 4th Floor, 'A' Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai 400 013. Members holding securities in demat mode with CDSL can contact at toll free no. 1800 225533 or at e-mail ID: helpdesk.evoting @cdslindia.com. Members may even write to the undersigned at the Company'

legistered Office or email to investors@centuryply.com in this regard Members are requested to update their Bank details, PAN and email IDs with the Company/RTA (in case of physical shareholding) and with their respective Depositor Participants (in case of dematerialised shareholding).

The Results of voting will be declared within two working days or three calendar days, whichever is earlier, from the conclusion of the 42nd AGM. The declared Results, along with the Scrutinizer's Report, will be available forthwith on the Company's website www.centuryply.com and on NSDL's e-voting website: www.evoting.nsdl.com. Sucl Results will also be forwarded by the Company to the National Stock Exchange of India imited and BSE Limited, where the Company's shares are listed.

For Century Plyboards (India) Limited

Sundeep Jhunjhur **Company Secretary**

Date: September 04.2023 Place: New Delhi

Company Secretary Membership No. ACS-48654 Place: New Delhi Date: September 04, 2023

Company Secretary & Compliance Office

Place: Dharangadhra

Date: September 4, 2023

Sr. General Manager (Legal) & Compa

ny Secretary ACS -22527

Date: 4th September, 2023

சிறு வீடுகள் வாங்க ரு.35 லட்சம் வரை சுந்தரம் ஹோம் யைனான்ஸ் கடன் திட்டம்: சிறு நகரங்களில் புதிய கிளை துவக்கப்படும்

நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணன் துரைசுவாமி தகவல்

சென்னை, செப். 5-சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இயலக்கூடிய அனைவருக்கும் வகையில் ரூ.35 லட்சம் வரை வீட்டு கடனுதவியை அளிக்க சிறு நகரங்களில் கிளை துவக்க உள்ளது என்று நிர்வாக லட்சுமிநாராயணன் துரைசுவாமி தெரிவித்தார்.

சிறு நகரங்களில் உள்ள சில்லறை வாடிக்கையாளர் பிரிவில் கவனம் வளர்ச்சித் செலுத்துவது எங்கள் திட்டங்களில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. சிறிய வாடிக்கையாளர்களுக்கு இயலக்கூடிய வீட்டுவசதியை வழங்குவதில் கவனம் செலுத்துவது அரசின் நோக்கமாக இருந்து வருகிறது. சந்தர்ப்பத்தை நாங்கள் புரிந்துகொண்டுள்ளதோடு இப்பிரிவில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் நாங்கள்எங்களை நன்கு நிலைநிறுத்திக்கொண்டுள்ளோம்.



பிரிவிலான வர்த்தக வாய்ப்பானது எங்களுக்கு நீடித்த அளவில் மிக வேகமான வளர்ச்சியை ஏற்படுத்தியளிக்கும் எனவம் உறுதியாக நம்புகிறோம்' என்றார் லட்சுமிநாராயணன் துரைசுவாமி.

''அடுத்த ஆண்டு மார்ச் மாதத்து க்குள் முதல் கட்டமாக தமிழ்நாடு ஆந்திரபிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களில் 10 கிளைகளை திறக்கவும், இயங்கக்கூடிய வகையில் வீட்டு வசதியை ஏற்படுத்தியளிக்கும் பிரிவிற்காகவே பிரத்யேகமாக 50-75 பேரை பணி நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நடப்பு ஆண்டில் ஜூன் 30ந் தேதி முடிந்த முதலாம் காலாண்டில் ரு.57 நிகர இலாபத்தை பதிவு கோடி செய்துள்ளதோடு, ரூ.1104 கடனுதவியையும் வழங்கியுள்ளது. சுந்தரம் ஃபைனான்ஸ் முழுவதும் சொந்தமான துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் $^{\circ}$ பைனான்ஸ், வீட்டுக்கான நிதியுதவி அளிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. கடனுதவி, மனைக்கான வீட்டுக் வீட்டு மறுச்சீரமைப்பு கடனுதவி,

மற்றும் நீட்டிப்பு கடனுதவிகள், சொத்துக்கு எதிரான கடனுதவிகள் [']வணிகர்களுக்கும் மற்றும் கடைகளுக்கும் சிறிய அளவிலான வர்த்தக கடன்கள் ஆகியவற்றை அளித்து வருகிறது என்றார் அவர்.

பொது அறிவிப்பு எனது கட்சிக்காரர் லட்சுமி (ஆதார் அட்டை எண்.3860 028 1187) வயது 57, த/பெ. திருவடியாபிள்ளை, முகரி: நெ.எப்1, ஓ–பிளாக், டிஎன் ஹோம்ஸ், வெங்கடாசலம் நகர் 2வது தெரு, திருமுல்லைவாயல், சென்னை—600 062, தமிழ்நாடு என்பவர் அவரது பெயரில் தூத்துக்குடி டவுன், மில்லர்புரம் காலனி, மீளவிட்டான் கிராமம், சர்வே எண்.494பி/1ஏ 1ஏ 1ஏ 1ஏ–ல் அடங்கிய மனை எண்.147க்கு ஏக் 0.07.–1/2 சென்ட்டில் வடபுரம் மத்திய மனையான 437.4 சதுர அடிகள் கொண்ட மனையும் அதில் உள்ள வீட்டினையும் கிரையம் பெற்ற மேலூர் – தூத்துக்குடி சார்பதிவாளர் அலுகலகத்தில் 1999ம் வருடத்தில் பதிவாகிய ஆவண எண்.2257ஐ கடந்த 19.05.2023ம் தேதியில் காலை 11 மணியளவில் அம்பத்தூர் ை பாயில் நகல் எடுக்கச் சென்றபோது தொலைத்து விட்டதாகவும், அது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி அம்பத்தூர் காவல் நிலையத்தில் 21.05.2023ம் தேதியில் புகார் மனு 790/2023 அளித்துள்ளார். மேற்படி ஆவணத்தை கண்டவர்கள் எனது கட்சிக்காரருக்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.

V.Mangaiyarkarasi Advocate, Member in M.H.A.A. 19, Sairam Complex, Sothupakkam Road T.K.Pattu, Palavoyal, Chennai-600 052 Cell No.: 7299697536

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) அசல் வழக்கு எண். 400/2023

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 11.01.2021 அன்று இறந்து போன திரு. வை.கிருஷ்ணன் அவர்களின் பங்கு பத்திரங்கள் வாரிசுரிமை கோரும் மனு

பங்கு பத்துரங்கள் வார்சாமை இ திருமதி. ஜான்கி கிருஷ்ணன் க/பெ. திரு. வை.கிருஷ்ணன் (எ) கிருஷ்ணன் வைத்தியநாதன் எண்.102/D108, அநன்யா அப்பார்ட்மெண்ட்ஸ், அண்ணா பிரதான சாலை, கே.கே.நகர், மாம்பலம் தாலுக்கா, சென்னை மாவட்டம் – மனுதார

திரு. ப்ராயகிரீட் த/பெ. திரு. வை.கிருஷ்ணன் (எ) கிருஷ்ணன் வைத்தியநாதன் எண்.102/D108, அநன்யா அப்பார்ட்மெண்ட்ஸ்,

அண்ணா பிரதான சாலை, கே.கே.நகர், –எதிர்மனுதாரர் மாம்பலம் தாலுக்கா, சென்னை மாவட்டம் — எதிர்மனுதாரர் சென்னை மாவட்டம், மாம்பலம் தாலுக்கா, விருகம்பாக்கம் ரெவின்யூ கிராமம், கே.கே.நகர், அண்ணா பிரதான சாலை, அநன்யா அப்பார்ட்மெண்ட்ஸ், எண்.102/D108ல் வசித்து வந்து 11.01.2021 அன்று இறந்து போன திரு. வை.கிருஷ்ணன் அவர்களின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதென கருதினால், நீதிமன்றம் வாரிசுரிமை சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்டர் கோர்ட்டில் 26.09.2023 அன்று 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளை பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிரார்கள்.

_ அறிவிக்கப்படுகிறார்கள். 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி சென்னை கையொப்பமிடப்பட்டது

s.இளமுருகு, பி.மணிகண்டன் மனுதாரர்ன் வழக்கறிஞர்கள் அறை எண்.1, 2வது தளம், அளிசன்ஸ் காம்ப்ளெக்ஸ், ாண்.8, சுங்குராம் செட்டி தெரு, கோவிந்தராஜ் பாலகிருஷ்ண உதவி பதிவாள உயர்நீதிமன்றம்

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் சென்னை–600 100, பள்ளிக்கரணை, கண்ணபிரான் கோயில் தெரு, கதவு எண்.41ல் வசித்து வரும் லேட் திரு. கிருஷ்ணன் அவர்களின் குமாரர் திரு. K.மகிமைதாஸ் அவர்களின் சார்பாக கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால், எனது கட்சிக்காரின் தந்தை லேட் திரு. கிருஷ்ணன் அவர்கள் திரு. கண்ணியப்பன் அவர்களிடமிருந்து கடந்த 15.08.1962ம் தேதி பள்ளிக்கரணை கிராமத்தில் சர்வே எண்.470/161எல் 15.08.1962ம் தேதி பள்ளிக்கரணை கிராமத்தில் சிவே எண்.470/1515ல் இதன் விஸ்தீரணம் 0.37 சென்ட் கொண்ட காலி இத்தை தென் சென்னை ஜாயிண்ட் –2 சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எண்.2504/1962 மூலம் கிரையம் பெற்றார். அவர் கடந்த 05.05.1989ம் தேதியில் காலமாகி விட்டார். மேற்படி சொத்தில் ஒரு பகுதியில் 2772 சதுர அடி கொண்ட இடத்தில் உள்ள வீட்டிற்கு மராமத்து பணி செய்ய கடன் பெறுவதற்காக மேற்படி அசல் கிரையப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு பெருவதற்காக மேற்படி அசல் கிரையப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு பெருங்குடியில் உள்ள சோழிங்கநல்லூர் கூட்டுறவு கடன் சொசைட்டிக்கு கடந்த செவ்வாய்கிழமை 22.08.2023ந் தேதி காலை சுமார் 11.20 மணியளவில் பள்ளிக்கரணையில் தடம் எண்.91ல் ஏறி பேருங்குடியுரும் இடியுக்கும் இருந்தில் இருக்கி Whiting 7.008 Betail Veryon நகல் காலை சுமார 11.20 மணியளவில் பளளிக்கரணையில் தடம் எண்.91ல் ஏறி பெருங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, Whiting Zone Retail Xeroxல் நகல் எடுத்துவிட்டு ரோட்டை கடந்து சென்று Disney Land Juice Shopபில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் ரோட்டை கடந்து மேற்சொன்ன சொசைட்டிக்கு சென்று அவர் கொண்டு வந்த வெள்ளை நிறப் பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த அசல் கிரையப் பத்திரம் மற்றும் நகல் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு தான் சென்ற இத்திற்கெல்லாம் சென்று தேடிப் பார்க்கால் கிறு க்கலில்லை எங்கு கேலயம் கிறை க்கலில்லை நனதே அதாசச அடைந்தார். பிறகு தான் சென்ற இத்திற்கெல்லாம் சென்று தேடிப் பார்த்தால் கிடைக்கவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே மேற்படி பத்திரங்களை யாரேனும் கண்டெடுத்தாலோ அல்லது யாரேனும் கைவசம் வைத்திருந்தாலோ தயவு செய்து கீழ்கண்ட எனது முகவரிக்கு ஒப்படைக்குமாறு இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப் படுகிறது.

P.MARK RAJ Advocate No. 125m 4th Floor Canara Bank Building Angappan Naicken Street Parry, Chennai-600 001 Cell : 7299807299

BEFORE THE DEBTS RECOVERY TRIBUNAL - II, CHENNAI VI Floor, Additional Office Building Shastri Bhavan, Haddows Road, Chennai-600 006 T.A. No. 60 of 2023

CANARA BANK- IFSC - CNRB0001221 epresented by its Chief Manager Erstwhile Syndicate Bank) No.1783, South Main Street, Opposite to Rajarajan Clinic Thanjavur -613 009, Thanjavur District

Mr. V. MAHALINGAM, S/o. Shri. P. Vellaiappan -DEFENDANTS And others

. Mr. V. MAHALINGAM, S/o. Shri. P. Vellaiappan No.7/598, Kondaiyar Street, Moorthyambalpuram P.O lanaiyakottai Village, Orathanadu Taluk hanjavur District - 614 019 Mr.S.MATHIAZHAGAN, S/o, Mr. Shanmugam Surakkottai Mela Street, Surakkottai (PO) haniavur Taluk, Thaniavur District- 614 904 No.7/598, Kondaiyar Street, Moorthyambalpuram P.O. Panaiyakottai Village, Orathanadu Taluk Thanjavur District - 614 019 . Mr. V. PALANIVELU, S/o. Shri. P. Vellaiappan No.7/598, Kondaiyar Street, Moorthyambalpuram P.O Panaivakottai Village, Orathanadu Taluk

hanjavur District - 614 019 . Mrs. B. SHANTHI, W/o. (Late) Mr. Balraj Door No. 9, Kurinji Street, Palaniappa Nagar, Nanjikkottai Thanjavur Taluk & Thanjavur District - 613 006 3, Mrs. J. GANDHIMATHI, W/o. Mr. M. Jayabal

No.6/3-A, North Kondaiyar Street, Moorthyambalpuram P.O Panaiyakottai Village, Orathanadu Taluk Thanjavur District- 614 019 —DEFENDANTS
The above applicant has filed the transferred Application in T.A.No. 60

of 2023 against you both for the recovery of a sum of Rs.80,34,518.89 ogether with subsequent interest. Kindly take notice to appear before the above said. Hon ble Tribunal on 07.09.2023 at 11.00 A.M. failing which the T.A. will be decided in your absence. Also note that Hon'ble DRT- II, Chennai premises has been shifted to above address M. MUTHUKUMARAN

Counsel for the Applican No.14/4 (Old No.28/4), Thirumurthy Street T. Nagar, Chennai-600 017

எனது கட்சிக்காரர் திருமதி.D.வாசுகி க/பெ. துரைசாமி, எண்.44/1, வெங்கடராமன்

தெரு, A-13,வசந்த் அபார்ட்மெண்ட். பொம்பா தெரு, A-10,வசந்த அபார்பெண்ட் பேர்ய்து சென்னை-600 011. எனது கட்சிக்காரர் மேற்பம வீட்டில் சுமார் 12 வருடங்களாக குடியிருந்த வந்தார். அவருக்கு சொந்தமான ஆவணங்கள் (1) 658 / 1985,(2) 659 /1985, (3) 660 /198 ஆவண தேதி 17.06.1985 ஆகிய ஆவணங்களை எனது கட்சிக்காரர் மூன்று பிள்ளைகளின் பெயரில் பதிவு செய்து வைத்தார். ஈரோடு பதிவு மாவட்டம், பெருந்துறை சார்பதி மாவட்டம், ஈங்கூர் கிராமம், மறு நில அளவை படி புதிய ரீ சர்வே எண். 679/11,இதில் உள்ள இணை அமைப்பு வரிசை எண்.479 வீட்டு மனைகளாக பிரித்து 2240 சதுர அடிகளாச கிரைய வகையில் பாத்தியப்பட்டு வீட்டு மலை ண். 120,121,122, ஆகிய மனைகளை எனத ட்சிக்காரர் பிள்ளைகள் அங்கம்மாள்,அலமேல பத்திரங்கள் அவர் பொறுப்பில் வைத்திருந்தா தசம்பர் மாதம் 2018ம் வருடம் 20ஆம் தேதி எலை சுமார் 10.00 மணியளவில் பெரம்பூரில் உள்ள வசந்த் அபார்ட்மெண்ட் வீட்டை ______ எலி செய்யும் போது அசல் ஆவணங்க காணமல் போய்விட்டது. எங்கு தேடியுட

B.ULAGANATHAN B A B Advocate & Commissioner of Oaths Office No.64/319, 2nd Floor Paper Mills Road, Perambul Chennai-600 011. Cell :9840515064

வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், கடலூர்

A. சிவநேசன் த.பெ. ஆறுமுகம், அம்பேத்கர் நகர், அட்பேற்கா நக்க முதல் தெரு, பி.என்.பாளையம் & அஞ்சல் பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம். வருவாய் வட்டாட்சியர்

... . எதிர்மனுதாரர் பண்ருட்டி .. வர அறிவிப்பு மனுதாரரின் தாயார் ஆதிலட்சுமி க.பெ.ஆறுமுகம் என்பவர் 20.12.1996 கடந்த மேற்படி விலாசத்தில் இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் வழங்கி உத்தரவிடக் கோரி வழங்கி வழங்க உத்துருவாடன் கூறிய தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் இருந்தால் வருவாய் வட்டாட்சியா், பண்ருட்டி அலுவலகத்தில் நேரில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் மேற்படி மனுதாரருக்கு மனு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என இதன் மூலம்

> A.சிவநேசன் மனுதாரர்

வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், **கடலூர்.** A.சிவநேசன், த.பெ. ஆறுமுகம்,

அம்பேத்கர் நகர், அம்பேத்கா நகா, முதல் தெரு, பி.என்.பாளையம் & அஞ்சல்,

கடலூர் மாவட்டம். .. மனுதாரர்

வருவாய் வட்டாட்சியர் ... எதிர்மனுதாரர் பண்ருட்டி அறிவிப்பு மனுதாரரின் தந்தை ஆறுமுகம்

கோபால் 05.04.2001 த.பெ கடந்த அன்று டி விலாசத்தில் இறந்ததை னுதாரர் அலுவலகத்தில் செய்து இறப்புச் சான்றிதழ் மேற்படி எதிர்மனுதாரர் பதுவு செய்து இறப்புச் சான்றதுழ் வழங்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் &ருஹாய் வட்டாட்சியர், பண்ருட்டி வருவாய வட்டாட்சுயா, பண்டுட்டி அலுவலகத்தில் நேரில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் மேற்படி மனுதாரருக்கு மனு ஒரு தலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என இதன் மூலம்

> A.சிவநேசன் மனுதாரர்

BEFORE I ADDITIONAL FAMILY COURT AT CHENNAI E.A.No. 1 / 2023

அறியவம்.

E.P.No. 15 / 2023 HMOP No. 2649 / 2020

From M.Pavithra, D/o Manoharan, residing at: No.34, Anumantharayan Koil Street, Otteri, Perambur, Chennai–600 012

S Murali Krishnan, S/o.M.Selvaraj,residing at: No.16/10, Bashyem Reddy, 1st Street,Otteri, Chennai–600 021

I, M.Pavithra, D/o.
Manoharan, residing at: No.34,
Anumantharayan Koil Street,
Otteri, Perambur, Chennai–600
012, have filed E.A.No. 1 / 2023 in E.P.No. 15 / 2023 in HMOP No. 2649 / 2020 on the file of Hon'ble | Additional Family Court at Chennai. The Hon'ble Judge ordered Notice to you on 22.08.2023 returnable by 25.09.2023. So, please take notice you are hereby informed to appear either in person or through your Advocate on 25.09.2023 around 10.30 a.m. before the Hon'ble | Additional Family Court at Chennai in E.A.No. 1 / 2023 in E.P.No. 15 / 2023 in HMOP No. 2649 / 2020 to file your objections if any Failing which the above matter

will be heard and disposed of in

your absence.

M.Pavithra Party in Person

பெயர் மாற்றம் Sainika பிறந்த தேதி: 28,04,2009 சேதுராம

Dakshins 21/2, தெரு, ப்ளாட் நெ.AO1 Weera's Mundril, பூத்தபேடு **ராமாபாம். சென்னை**–600 089 முகவரியில்வசிக்கும் என்ற எனது NAGARATHINAM ROJA VARSHINI என்று அழைக்கப்படு

Nadarajane (Father)

வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் கடலூர்

சுல்தான்நிசா க.பெ. ஜபருல்லா, எண்.53/111, சோனகர் தெரு, கடலார் O.T.,

கடலூர் மாவட்டம். .. மனுதாரர் மாநகராட்சி ஆணையர் .. எகிர்மனுதாரர்

மியாஜான் 23.07.2020 கடந்த அன்று விலாசத்தில் இறந்ததை ு னுதாரர் அலு வலகத்தில் செய்து இறப்புச் சான்றிதழ் எதிர்மனுதாரர் உத்தரவிடக் காக்கல் செய்யப்பட்ட மனு மீது எவருக்கேனும் இருந்தால் 15 நாட்களுக்குஎ் துமுந்தால் 13 நாட்களுக்கும் மாநகராட்சி ஆணையர், கடலூர் அலுவலகத்தில் நேரில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் மாநகராட்ச<u>ி</u> வேண்டியது. தவறும் மேற்படி மனுதாரருக்கு பட்சத்தில் மனு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என இதன் மூலம் அறியவும்.

மனுதாரர்

வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் கடலார். ஜஹாங்கீர் முகம்மது த.பெ. முகம்மது ஆதம்

எண்.25, ஸ்ரீ பழனி ஆண்டவர் சிட்டி, கோண்டூர் & அஞ்சல், கடலூர் வட்டம் கடலூர் மாவட்டம். .. மனுதாரர்

வருவாய் வட்டாட்சியர்

வருவாய வட்டாட்சுயா பண்ருட்டி . எதிர்மனுதாரர் அறிவிப்பு மனுதாரரின் பாட்டி கோரிகாத்து க.பெ. சையத் மொய்தீன் என்பவர் கடந்த 28.06.1993 அன்று கடலூர் பண்ருட்டி மேல்கவரப்பட்டு, எண்.1/105. தெருவில் இறந்த னுதாரர் அலுவலகத்தில் செய்து இறப்புச் சான்றிதழ் இத்தரவிடக் கோரி எதிர்மனுதாரர் வழங்கி உத்தரவாட்க மனு மீது தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஆட்சேபணை எவருக்கேனும் எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் வருவாய் வட்டாட்சியா, பண்ருட்டி இருந்தால் வருவாய வட்டாட்சுயா, பணருட்டி அலுவலகத்தில் நேரில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் மேற்படி மனுதாரருக்கு மனு ஒருதலைபட்சமாக மனு ஒருதலைபடசமாக கீர்மானிக்கப்படும் என இதன் மூலம் அறியவும்.

ஜஹாங்கீர் முகம்மது

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,சங்கராபுரம் I.A.No:01/2022(IN) S.O.P.No:01/2020.

1.சுந்தரமூர்த்தி, த/பெ.ராமசாமி கவுண்டர் 2.பாலகிருஷ்ணன்(இறந்கார்) 3.முனியம்மாள், க/பெ.பாலகிருஷ்ணன் 4.விஜயகுமாரி க/பெ.பரமன்

5.சின்னப்பொண்ணு க/பெ.ஏழுமலை 6.(முருகன் த/பெ.பாலகிருஷ்ணன்

த, -7.செல்வம், க/பெ.பாலகிருஷ்ணன் தர்வட்பால்களுஷ்ணன் மேற்படி அனைவரும் க(கிராமம், சங்கராபுரம் வட்டம். கடுவனூ ... மனுதாராகள்/மனுதாராகள்

/எதிர்/ 1.கங்கம். க/பெ.அய்யாசாமி கவுண்டர் 2.செல்வம், த/பெ.அய்யாசாமி கவுண்டா 3.இளையராஜா, த/பெ.அய்யாசாமி கவுண்டர் 4.ஏழுமலை, த/பெ.பாலகிருஷ்ணன் அனைவரும் கடு சங்கராபுரம் வட்டம். ்கடுவனூர் கிராமம்,

....1,2,3,7 எதிர்மனுதாரர்கள்/ 1,2,3,7 எதிர்மனுதாரர்கள் 1,2,3,7 எதிர்மனுதாரர்களுக்கு அறிவிப்பு இந்த வழக்கை இறந்து போன

சன்னியாசியின் வாரிசுதாரர்கள் மனுதாராகள் பெயருக்கு ஆகய மறுதாரான் பெயருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கிட கோரி தாக்கல் செய்துள்ளார்கள். மேற்படி வழக்கு நிலுவையில் உள்ள போதே 2ஆம் மனுதாரர் காலமாகிவிட்டார். 2ஆம் மனுதாரர் வாரிசுதாரர்களை சேர்க்க வாரிசு மனு வாரிசுதாராகளை சோகக வாரிசு மனு தாக்கல் செய்து மேற்படி மனுவில் வருகின்ற 29/09/2023 தேதியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அன்று தாங்கள் காலை 10:00 மணிக்கு கனம் நீதிமன்றத்தில் நேரிலோ கனம் நதுமறைத்தில் நோலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களது ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ளவேண்டியது என்றும் தவறும் பட்சத்தில் தங்களை ஒருதலைபட்சமாக்கி வழக்கு மேல் நடத்தப்படும் என்பதை இதன் மூலம் கண்டிப்பாக அறியவம்.

டிப்பாக அறியவும். கு.ஜெயச்சந்திரன்,.பி.ஏ.,பி.எல் ஜெ.ஜனார்த்தனன்.,பி.ஏ.,பி.எல் வழக்கறிஞர்கள், கள்ளக்குறிச்சி.

இடம் : சென்னை

தேதி : 04 செப்டம்பர், 2023

ஆஷியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: எண் 792/5, ஈஸ்வரி ஹோட்டல் காம்ப்ளக்ஸ், பெங்களூர் நெடுஞ்சாலை, சுங்குவார்ச்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா, காஞ்சீபுரம் மாவட்டம்-602106 (தமிழ்நாடு)

Ph: 044-2834 4820, Website:www.aail.in, Email: ashianaagro@gmail.com 33வது வருடாந்திர பொதுக் கூட்டம், தொலைதூர மின்னணு

வாக்குப் பதிவு தகவல் மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு இத்த அறிவிப்பு மூலம் தெரிவிப்பதாவது: 1. கம்பெனிகள் சட்டம் 2013, செபி விதிமுறைகள் மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க கம்பெனியின் உறுப்பினர்களுக்கான 33வது வருடாந்திர பொதுக் கூட்டம் புதன்கிழமை, 27 செப்டம்பர், 2023 அன்று காலை 11.00 மணிக்கு காணொலி காட்சி/பிற ஆடியோ காட்சி

27 **செப்டம்பர், 2023 அன்று காலை** முறையில் (VC/OAVM) நடைபெறும். முறையால் (Vo.CAVM) நடைபொறும். எம்கிர மற்றும் செபி சுற்றறிக்கைகளின்படி, 31.03.2023 அன்றுடன் முடிவடைந்த ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையுடன் 33வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு கம்பெனி/வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 01.09.2023 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தொற்றுநோய் குழ்நிலை காரணமாக, எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கையின்படி 33வது வருடாத்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாத்திர அறிக்கைக்கான காகித வடிவிலான

வருடாத்தர் பொதுக் கூட்ட அறுவப்பு மற்றும் வருடாந்தர அறுக்கைகள்ள எனத் வடின்னன் நக்கை உறுப்பினர்களுக்கு அனுப்புவது கைகிடப்பட்டுள்ளது.

3வது வருடாத்திர பொதுக் கூட்ட அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு கம்பெனியின் பங்குகளை வாங்கி உறுப்பினரான எத்தவொரு நபரும் மற்றும் கட் ஆப் தேதியான 20 செப்டம்பர், 2023 அன்று பங்குகளை வைத்துள்ளவர்களும் எங்களின் பதிவாளர்கள் லிங்க் இன்டைம் இத்தியா பிரைவேட் லிமிடெட்டிற்கு enotices@inkintme.co.inக்கு கோரிக்கை அனுப்பி அல்லது தொலைபேசி எண். 022 4918 6000ல் தொடர்பு கொண்டு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பெறலாம்.

கட் அப் கேடியான 20 செய்யும் மர் 2023 அன்ற காகிக வடிவில் அல்லது பெறலாம்.

தொடாபு கொண்டு லாகின் ஐடி மற்றும் பாஸ்வோடு ஆகியவற்றை பெறலாம். கட் ஆப் தேதியான 20 செப்டம்பர், 2023 அன்று காகித வடிவில் அல்லது மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் 33வது வருடாத்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்கள் மீது மின்னணு முறையில் வாக்களிக்கலாம். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு 24.09.2023 அன்று காலை 9.30 மணிக்கு துவங்கி 25.09.2023 அன்று மாலை 5.00 மணிக்கு நிறைவடைகிறது. தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்தவர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள், ஆனால் VC/OAVM மூலம் வருடாத்தி பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம். வாக்களிப்பிற்கு பிறகு மின்னணு வாக்களிப் தொகுதி லிங்க் இன்டைம் இத்தியா பிரைவேட் லிமிடெட்டால் முடக்கப்படும். தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்க முடியாகவர்கள் ദദவது வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிக்க உரிடை உண்டு. VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவுக்கான விரிவான நடைமுறைகள்/வழிகாட்டுதல்கள் 33வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன

பொதுக கூட்ட அறாவபால என்புகைபட்டுள்ளான. தொலைதூர் மின்னனு வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னனு முறையில் வாக்களிக்கும் தகுதியை நிர்ணயிப்பதற்கான கட்ஆப் தேதி 20 செப்டம்பர், 2023

கஞ்ப… கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் 21 முதல் 22 செப்டம்பர், 2023 வரை மூடப்பட்டிருக்கும். மேலும் 33வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் பங்குதாரர்களை தீர்மானிக்கும் கட்ஆப் தேதி (பதிவுத் தேதி) 20

33வது வருடாந்திரபொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் மின்னணு நகலும் நிறுவனத்தின் இணையதளத்தில் ஆய்வுக்காகச்

க∞ைடக்கும். 33வது வருடாத்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாத்திர அறிக்கையுடன் திறுவனத்தின் www.aail.in இணையதளம் மற்றும் பிஎஸ்இ லிமிடெட்டின் இணையதளம் www.bseindia.com மற்றும் லிங்க் இன்றைடம் இத்தியா பிரைவேட் லியிடெட்டின் delhi@inkintime co.in என்ற இணையதளத்திலும் கிடைக்கும்.

நஷ்டம் காரணமாக, இயக்குநா் குழு மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டிற்கு எந்த டிவிடெண்டையும் பரித்துரைக்கவில்லை. ு. ஆஷியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்காக

கம்பெனி செயலாளர் இடம் : ஸ்ரீபெரும்புதூர்

ACCEL LIMITED

CIN: L30007TN1986PLC100219 Regd. & Corp Office: Illrd Floor, SFI Complex, 178, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai-600 034. Phone: 044-28222262, Email: companysecretary@accel-India.com Accel

Website: www.accel-india.com <u> 37வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு</u>

Website: www.accel-india.com

37வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு
அன்புள்ள உறுப்பினர்களே,
நிறுவனங்கள் சட்டம், 2013ன் பொருத்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட
வீதிகள் மற்றும் செரி (பட்டியம் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள், 2015
மற்றும் கார்ப்படேட் விவகார அமைக்கைய் (எம்கிறி வெளியீட்ட ஏர்றல் 8, 2020 தேதியீட்ட கற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2022 தேதியீட்ட கற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 மற்றும் ஜனவரி 13, 2021 தேதியீட்ட கற்றறிக்கை எண். 16, 2021 மற்றும் மே 2022 தேதியீட்ட கற்றறிக்கைக்கு இணங்கள் வரும் நடிக்க கட்ட அறிவிக்கப்பட்ட கற்றவிக்கைக்கு இணங்க வருடாத்திர பொதுக் கூட்ட அறிவிக்கப்பட்ட விறைக்கைக்கு இணங்க வருடாத்திர பொதுக் கூட்ட அறிவிக்கப்படம் வியாழக்கிழமை, 28 செப்டம்பர், 2023 அன்று மாலை 3.00 மணிக்கு காணொளி காட்சி (VC)/மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி/காட்சி சார்த்த வழிமுறைகள் (ОАМИ) வசதி மூலம் நடைபடற்கிற கலத்து கொள்ளும் உறுப்பினர்களின் வருகை குறைந்தபட்சத்தை கணக்கிடும் நேரக்கத்திற்காக கணக்கிடப்படும்.
தொடர்புடைய சுற்றுக்கைகளுக்கு இணங்க, வருடாத்திர பொதுக்கூட்டத்தில் கலத்து கொள்ளும் உறுப்பினர்களின் வருகை குறைந்தயட்சத்தை கணக்கிடும் நேரக்கத்திற்காக கணக்கிடப்படும்.
தொடர்புடைய சுற்றுக்கைகளுக்கு இணங்க, வருடாத்திர பொதுக்கூட்டத்து ஆதையுப்பபட்டும்.
தொடர்புடைய அற்றுக்கைகளுக்கு உறுப்பினர்களிடம் மின்னஞ்சல் அறிக்கை ஆவியவை செப்டம்பர் 04, 2023 அன்று நிறுவனங்களிற்கு மடியையானத்தின் மேறுக்கும்.
ஆம்முக்கும் அதிக்கை இதிக்கும் கடியம் மடியக்கள் அதிக்கள் மடியக்கள் கடியக்கள் மடியக்கள் கடியக்கள் மடியக்கள் மடியக்கள் மடியக்கள் மடியக்கள் மடியக்கள் மடியக்களிய் வக்களியில் மட்டத்திற் அதுக்கும் படியக்களிய வக்களிய் மட்கத்தில் கட்டத்தி அதுக்கு வதுக் அடியக்கள் மடியக்கள் மடியக்களியில் மடியக்களியக்கள் கட்கும் மடியக்கள் கடைய அனுப்புவத்தில் வந்துக்குகள் மட்டிய (பதுத்தி வதுக்கு) வர

நுல் கோ அல்லது 022–4886 7000 மற்றும் 022–2499 7000ஐ அழைப்பதன் மூலமோ பயனர் இடி மற்றும் கடவு சென்லைப் பெறலாம்.
எல்ஓடிகுடிர் விதிகள் 42–ன்படி, 37வது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் ஈவுத் தொகை பெறும் தகுதியுள்ள பங்குதாரர்களை உறுதி செய்யும் நேரக்கத்திற்காக நிறுவனத்தின் உறுப்பினர்கள் பதிவேடு வெள்ளிக்கிழமை செப்டம்பர் 22, 2023 முதல் வியாழக்கிழமை செப்டம்பர் 22, 2023 முதல் வியாழக்கிழமை செப்டம்பர் 28, 2023 வரை (இரண்டு நாட்களும் உட்பட) ஒடப்பட்டிருக்கும்.
மின்னனது வாக்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்கும் கூதியும் வருடாந்திர போதுக்கூட்டத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் தொலைதூர மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்காமல் வருடாந்திர போதுக்கூட்டத்தில் வாக்களிக்க முடியும் தொலைதூர மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய பின்னரும் கூட, ஒரு உறுப்பினர் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம், ஆனால் கூட்டத்தில் மீன்டும் வாக்களிக்கு வதுமைதிக்கப்பட்டிரின் வருக்கும் படிபடியில் வந்றும் அறிவுறுத்தல்கள் மின்னஞ்சல் மூலம் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே உள்ளுறுக்கும் கின்னஞ்சல் மூலம் உறுப்பினர்களுக்கும் உறுப்பினர்கள், மற்றும் தங்கள் மின்னஞ்சல் மூறையில் பங்குகளை கைத்திருக்கும் உறுப்பினர்கள், மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்வாக்களிப்பு மற்றும் மின்னணுக்குல் நேன்விகள் இருத்தால், பங்குதாராக்குதில் வழங்கப்பட்டுள்ளது.
சேதுவுக்கள் பார்க்கலாம் மற்றும் www. vvoling.nsdl.comன் பதிவிறக்கப் பிரிவில் பங்குதாராகதுக்கான

ஏதேனும் கோள்விகள் இருந்தால், பங்குநாரர்களுக்காக அடிக்கடிகேட்கப்படும் கேள்விகளை (FAQ) தீங்கள் பார்க்கலாம் மறிறும் www. evoting, Insdi.comன் பழித்திறக்கப் பிரிவில் பங்குநார்களுக்கான மின்வாக்களிப்பு பயனர் கையேடு கிடைக்கும் அல்லது 022−4888 7000 மற்றும் 022−2499 7000 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது திருமதி. பல்லவி மாத்ரே அவர்களுக்கு evoting⊚nsdi.co.inல் கோரிக்கையை அனுப்பலாம்.
ஆகஸ்ட் 11, 2023 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு செயல்முறையை நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்காக, திகும், கோளி ஜார்ஜ் மேத்யு. பிராக்டிகிங் கம்பெனி செயலாளர், சென்னை அவர்களை

திரு. சோனி ஜார்ஜ் மேத்யூ, பிர ஆராய்வாளராக நியமினம் செய்கனர்.

Date: 05-09-2023 Place: CHENNAI

SURAJ PRAKASH GUPTA
COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட் CIN: L72300TN1993PLC1018

பதிவு அலுவலகம் : எண். 37 & 38, ஏஎஸ்வி ரமணா டவாஸ், 5வது களம் வெங்கட் நாராயணா சாலை, தி.நகர். சென்னை – 600 017. தொலைபேசி எண்: 044-6602 8000 | E-mail: cs@securekloud.com Website: www.securekloud.com

உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

சட்டம், 2013 (''சட்டம்'') பிரிவு 101, 136 மற்றும் இதர பொருந்தக்கூடி விதிகளின் கீழ் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்த 10 ஆகஸ்ட், 2023 தேதியிட்ட அறிவிப்பில் உள்ள அலுவல் தொடர்பாக பரிவர்த்தனை மேற்கொள்ள செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் முப்பத்தெட்டாவது (38வது) வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) செவ்வாய்கிழமை, 28 செப்டம்பர், 2023 அன்று காலை 11.00 மணிக்கு (இந்திய நோப்படி) காணொலி காட்சி (VC)/பிற ஒலியுணர் காட்சி வழிமுறைகள் (OAVM) மூலம் நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தொடரும் கோவிட் 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் விவகாரத்துறை

அமைச்சும் ("MCA") வெளியிட்ட பொது சுற்றறிக்கை எண்கள்.14/2020, 17/2020, 20/2020, 2/2021, 19/2021, 21/2021, 3/2022 மற்றும் 10/2022 மற்றும் இத்திய காப்பாவணங்கள் மற்றும் பரிமாற்று வாரியம் ("SEBI") வெளியிட்ட 12 மே, 2020 மற்றும் 15 ஜனவரி, 2021 தேதியிட்ட SEBI சுற்றறிக்கை ஆகியவை வருடாந்திர பொதுக்கூட்டத்தை

VC/OAVM மூலம் நடத்த அனுமதி அளித்துள்ளது. அறினிப்பு, விளக்க அறிக்கை மற்றும் நிதி ஆண்டு 2022-23—க்கான வருடாந்திர அறிக்கை ஆநினிப்பு, விளக்க அறிக்கை மற்றும் நிதி ஆண்டு 2022-23—க்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை 04 செப்டம்பர், 2023 (திங்கட்கிழமை) அன்று டெபாசிட்டரி பங்கேற்பாள (OP)/பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரிடம் (RTA) மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னணு முறையில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. அவை நிறுவனத்தின் இணையதளம்:https://www.securekloud.com/, பங்கு பரிவர்த்தனை இணையதளங்கள் : www.bseindia.com & www.nseindia.com மற்றும் CDSI

www.evotingindia.comல் கிடைக்கும். அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்கள் மின்னணு வழிகளில் வாக்களிப்பதன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். சிடிஎஸ்எல்–ன் www.evotingindia.com என்ற மின்னணு வாக்குப்பதிவு தளத்தின் மூலம் அறிவிப்பில் உள்ள அனைத்து அலுவல்கள் மீதும் வாக்களிக்க நிறுவனம் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தி மின்னனு வழிகளில் வாக்களிக்கும் வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தொலைதூ மின்னனு வாக்குப்பதிவு வசதியையும் வழங்குகிறது. தொலைதூர மின்னனு வாக்குட பதிவு சனிக்கிழமை, 23 செப்டம்பர், 2023 அன்று காலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்பம துவங்கி திங்கட்கிழமை, 25 செப்டம்பர், 2023 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்பம முடிவடைகிறது. அதன் பிறகு சிடிஎஸ்எல் மூலம் தொலைதூர மின்னணு வாக்குப்பதி

ு கட்ஆப் தேதியான, 19 **செப்டம்பர்,** 2023 (**செவ்வாய்க்கிழமை)** அன்று உறுப்பினர்க பதிவேட்டில் அல்லது வைப்புத் தொகையாளர்களால் பராமீரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றிருக்கும் நபர், தொலைதூர மின்னணு வாக்களிப்பு/ வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு வசதியைப் பெற உரிமை உண்டு. உறுப்பினர்களுக்கு அறிவிப்பு அனுப்பிய பின்னர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உறுப்பினராகும் எந்தவொரு நபருக்கும் மற்றும் கட்ஆப் தேதியான 19 **செப்டம்பர்,** 2023 அன்று பங்குகளை வைத்துள்ளவர்களுக்கும் பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை சிடிஎஸ்எல் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும். இருப்பினும், அத்தகைய நபர் ஏற்கனவே அடிஎஸ்லெட்லம் மின்னணு வாக்களிப்பதற்காக பதிவு செய்திருந்தால், அவா ஏற்கனவே உள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை வாக்களிக்க பயன்படுத்தலாம்.

காணொலி காட்சி வசதியை பயன்படுத்தி வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், ஏற்கனவே தொலைதூர மின்னணு வாக்களிப்பு வசதியை பயன்படுத்தி ாக்களிக்காதிருந்தால், வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு வசதி வாகணாணாகுமுறதால், வருடாந்துல் படாதும் கூட்டத்துல் மட்டத்து விருக்கும். ஆவர்களுக்கு வழங்கப்படும். தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்தவர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம், ஆனால் மீண்டும் அவர்களுக்கு வாக்களிக்க தொலைதூர மின்னணு வாக்களிப்பு, காணொலி காட்சி மூலம் வருடாந்திர பொதுச்

தொலைதூர மின்னணு வாக்களிப்பு, கானெராலி காட்சி மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது, வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மங்கேற்பது, வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மக்சாளராக பதிவு செய்தல் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்த விரிவான வழிமுறைகளுக்கு உறுப்பினாகள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பைப் பார்க்கலாம். மின்னணு வாக்களிப்பு தொடர்பான பயனர் கையேடு www.evotingindia.comல் உள்ளது. மின்னணு வாக்களிப்பு நடைமுறை தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது குறைகள் இருந்தால், உறுப்பினர்கள் அது குறித்து helpdeck.evoting@dslindia.comக்கு எழுதலாம் அல்லது 180022553 என்ற எண்ணை தொடர்பு

செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட்டிற்கா ்குழு உத்தரவுப்படி ரோஷினி செல்வகுமா

பத்திரம் காணவில்லை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலூக்கா மற்றும் நகரம் நெ. 22 , லால்பேட்டை தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் ஜெயக்குமார் ஆகிய நான் எனது பெயரில் உள்ள அசல் நிலப் பத்திரம் (கடலூர் இணை சார்பதிவு அலுவலக ஆவண உள்ள அசல நடைப் பத்துரம் (கடலூர் ஜுணை சாரபதுவு அலுவலக ஆவண எண் :(3540/2002)) கொடுக்கன்பாளையத்தில் இருந்து சிதம்பரம்பஸ் நிலையம் கடந்த 15.03.2023 வந்து பார்த்த போது கைப்பையில் இருந்தது காணாமல் போய் விட்டது. இது தொடர்பாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் CSR 501 /2023 ஆக புகார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆவணத்தை எவரேனும் கண்டெடுத்தால் கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கின்றேன். காள்ள கேட்டுக் கொள்கின்றேன்.

ஜெயக்குமார் த/பெ.குப்புசாமி.

--NO:22, லால்பேட்டை தெரு, சிதம்பரம் & (T.K), கடலூர் மாவட்டம். செல்: 9597100107

காணவில்லை அறிவிப்பு

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், மங்களூர் கிராமம், எண்:623, குளத்துமேட்டுத் தெரு என்ற முகவரியில் வசிக்கும் ஷேக்ஹசேன் குமாரர் திரு.ஷேக் ஷெஹர்மார் என்கிற நான், சிறுபாக்கம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண எண். 60/2003 என்ற அசல் ஆவணத்தினை ஜெராக்ஸ் எடுக்க எனது வீட்டிலிருந்து சொந்த காரணங்களுக்காக கடந்த 25/08/2023 அன்று காலை 10:00 மணிக்கு மங்களூரில் இருந்து சின்னசேலம் செல்லும் பேருந்தில் கொண்டு சென்றேன். போருந்தில் கவனக் குறைவாக நான் பயணித்த சமயத்தில் நான் கையில் வைத்திருந்த அசல் ஆவணம் வழியில் காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் இணைய தளத்தின் வாயிலாக 02/09/2023அன்று புகார் அளித்து உள்ளேன், அந்த புகார் மனு Reference No: CRS 2316 3915 ஆகும். மேற்கண்ட அசல் ஆவண பத்திரம் கிடைக்க பெற்றவர்கள் கீழ்கண்ட எனது முகவரியில் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கேட்டு கொள்கிறேன். ஷேக் ஷெஹர்மார், த/பெ. ஷேக்ஹசேன்

623, குளத்துமேட்டுத் தெரு, மங்களூர் & அஞ்சல் வேப்பூர் வட்டம், கடலூர் மாவட்டம் 606108 செல்: 95007 40605

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை)

அசல் வழக்கு எண். 689/2022 இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 24.05.1963 அன்று இறந்து பேரன திரு. A.M. அருணாசல முதலியார் அவர்களில் உயில் சாசனம் தொடர்பான மனு

1) A. மணிமுடி என்கிற A. வெங்கடேசன் 1) A. மண்டுமுக என்னற் A. வெய்கைசன் த/பெ. காலஞ்சென்ற திரு. A.M. அருணாசல முதலியார் எண்.76, திருபள்ளி தெரு, சவுக்கார்பேட், சென்னை—600 001

2) M. சூரியகுமாரி, தா/பெ.காலஞ்சென்ற அனுசுயா

– மனுதாரர்க

1) V. செந்தில் நாராயணன், த/பெ. காலஞ்சென்றA. வனராஜன் எண்.52/12, சவுந்தர்யா காலனி, அண்ணா மேற்கு விரிவு சென்னை –600101 2) V. தேவசேனாம்பிகை, த/பெ. காலஞ்சென்றA. வனராஜன்

ாண்.52/12, சவுந்தர்யா காலனி, அண்ணா மேற்கு விரிவ சென்னை -600101

எசன்னன் =600101 3) கல்பனா, த/பெ. காலஞ்சென்றA. வனராஜன் 4) விஜயலஷ்மி, த/பெ. காலஞ்சென்ற A. வனராஜன் 5) B.கஜலஷ்மி, த/பெ. காலஞ்சென்ற A. வனராஜன் 6) கார்த்திகா, த/பெ. காலஞ்சென்ற A. வனராஜன்

எதிர்மனுதாரர் 3–6ன் வசிப்பிடம்:– எண்.52/12, சவுந்தர்யா காலனி, அண்ணா மேற்கு விரிவு, சென்னை –600101

7) சுகந்தா சக்ரபாணி, க/பெ. காலஞ்சென்ற A. சக்ரபாணி குமரன் பேரடைஸ், எண்.12, பிளாட் எண்.C2, வெற்றிவேல் நகர் விரிவு, 2வது தெரு, கொளத்தூர், சென்னை –600099 8) V. கீதா, க/பெ. காலஞ்சென்ற A. சக்ரபாணி

எண்.1/8, முதல் தெரு, முதல் மாடி, திருப்பதி நகர், கொளத்தூர், சென்னை –600099 9) C. லதாராணி, த/பெ. A. சக்ரபாணி எண்.10/11, G.R. பிளாட், முதல் மாடி, கோவர்தன் தெரு, ராயப்பேட்டை, சென்னை –600014 . 10) K.உமாராணி, த/பெ. காலஞ்சென்ற A. சக்ரபாணி

எண்.4, ஐய்யப்பா நகர் முதல் தெரு, கொளத்தூர், சென்னை –600099 11) C. பத்திரிநாத், த/பெ.காலஞ்சென்ற A. சக்ரபாணி எண்.H/25, T.N.H.B. காலனி, கொளத்தூர், சென்னை –600099

12) C. ஜெயந்தி, காலஞ்சென்ற A. சக்ரபாணி குமரன் பேரடைஸ், எண்.12, பிளாட் எண்.C2 வெற்றிவேல் நகர் விரிவு, 2வது தெரு, 13) இந்துமதி, க/பெ. S. அசோகன், எண்.934,

13) இந்துமதி, க/பெ. S. அசோகன், எண்.934, வது அவின்யூ, அண்ணா நகர், சென்னை –600040 14) G. ராஜராஜன், த/பெ.S.P. கோவிந்தராஜன், எண்.22B முதல் குறுக்கு தெரு, ஜஸ்வந்த் நகர், நொளம்பூர்,சென்னை –600037 15) R. லதா, க/பெ.A. ராஜ்குமார், எண்.1, மாசோலை 2வது மெயின் ரோடு, ஈகாட்டுத்தாங்கல்,சென்னை –600032 16) G. முரளி,த/பெ.S.P.கோவிந்தராஜன், எண்.431, ஈஸ்ட் எண்டு ரோடு, பன்னி நகர்,

முகப்பேர், சென்னை –600037 ழகப்போ, வசன்னை –500057 7) S. சாந்தகுமாரி, க/பெ. V. சீனிவாசன் µ.நெ.8/2, பு.நெ.5/2, பூம்புகார் நகர் முதல் குறுக்கு தெரு,

ிகாளத்தூர், சென்னை –600099 –எதிர்மனுதாரர்கள - எதாமனுதாராகள சென்னை – 600 001, சவுக்கார்பேட், திருப்பள்ளி தெரு, எண். 22 என்ற இடத்தில் வசித்து வந்து 24.05.1963 அன்று இறந்து போன திரு. A.M. அருணாசல முதலியார் அவர்களின் சொத்துக்கள் தொடர்பான மனு, சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்டர் கோர்ட்டில் 18.09.2023 அன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின் உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதென கருதினால், நீதிமன்றம் நிர்வாகச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்த தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலப் அறிவிக்கப்படுகிறார்கள்.

2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி சென்னை

டு (வசபடயபா மாஜு _ _ _ _ _ கையொப்பமிடப்பட்டது. கோவிந்தராஜ் பாலகிருஷ்ணன் s.வெங்கடேஸ்வரன் மனுதாரர்ன் வழக்கறிஞர் பு.நெ.321, ப.நெ.155, 3வது மாடி,

எண்.C3, தம்பு செட்டி தெரு

உதவி பதிவாள முதலேற்பு பிரிவு–

மார்க்கெட் சிம்பிளிபைடு இந்தியா லிமிடெட்

பதிவு அலுவலகம் : 13வது தளம், ஜெனித் பில்டிங், அசென்டாஸ் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா

சிஎஸ்ஐஅர் சாலை, தரமணி சென்னை 600113. Phone:044 - 61703090 | Website : https://www.marketsimplified.com

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் மின்னணு வாக்களிப்பு தகவல் கூட்டப்பட உள்ள வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கண்டுள்ள அலுவல்கள் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கான 23வது (இருபத்து மூன்று) வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) புதன்கிழமை, 27 செப்டம்பர், 2023 அன்று காலை 10.00 (இத்திய நேரப்படி), காணொலி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சி முறையில் (OAVM) நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம்

டைன் (107)பற ஆடியமா கூடன் முறையில் (1071m) நடையெறும் விறுற்ற அறந்த அறங்படி மூல் தெரிவிக்கப்படுகிறது. கார்ப்படே விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட பொதுச் சுற்றறிக்கைகள், ஏப்ரல் 8, 20 தேதியிட்ட சுற்றிக்கை என். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றிக்கை என்.17/2020, (1 ாப்பு வாய்காரங்கள் துறை அமைச்சும் பெயியிட்ட பொதுச் சுற்றநிக்கைகள், ஏப்ரல் 8, 2020 ததியிட்ட சுற்றநிக்கை என். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றநிக்கை என்.17/2020. மே. 5, 2022 தேதியிட்ட சுற்றநிக்கை என்.20/2020, ஜனவரி 13, 2021 தேதியிட்ட தேதியிட்ட சுற்றநிக்கை ன்.02/2021, டிசம்பர் 8, 2021 தேதியிட்ட சுற்றநிக்கை என்.19/2021, டிசம்பர் 14, 2021 தேதியிட்ட நற்றநிக்கை என்.21/2021 மற்றும் மே. 5, 2022 தேதியிட்ட சுற்றநிக்கை என்.21/2022 மற்றும் டிசம்பர் , 2022 தேதியிட்ட சுற்றநிக்கை என்.10/2022 மக்கும் செலகுங்கள் அட்டம் 2024 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.10/2022 மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2013–ன் தொடர்புடை 28, 2022 தேதிபிட்ட சுற்றநிக்கை எண். 10/2022 மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் தொடர்படைய வீதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட வீதிகள் ஆகியவற்றுக்கு இணங்க, வருடாத்திர அறிக்கையுடன் 2022-23 நீதி ஆண்டிற்கான வருடாத்திர பொதுக் கூட்டம் கூட்டுவதற்கான அறிவிப்பு ஆகியவற்றை திறுவனம், திங்கட்கிழமை, 4 செப்டம்பர், 2023 ஆன்று மின்னனு முறையில் நிறுவனம் மற்றும்/அல்லது பெபாசிட்டரிகளிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி உள்ளது. வருடாத்திர போதுக் கூட்ட அறிவிப்புடன் வருடாத்திர அறிக்கையின் நகல் நிறுவனத்தின் இணையதளத்திலும் (https://www.markesimplified.com/) சென்டரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) இணையதளத்திலும் (www.evolingndia.com) கிடைக்கும். மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யும் /புதுப்பிக்கும் முறை: 3) காகித வடிவில் வைத்திருக்கும் பங்குதாரர்கள் – ஃபோலியோ என். பங்குதாரரின் பெயர், பங்குச்

arming superior was in the composition of the comp

மன்னஞ்சு முகவர் (Distribution) (Particular Continue) விறைக்கும், மின்னஞ்சு ஒல்ல வழங்கவும், மின்னஞ்சு வில் வைத்திருக்கும் பங்குதார்கள் – தயவு செய்து டீமேட் கணக்கு விவரங்களை (CDSL16 இலக்க பயனாளி ஐடி அல்லது NSDL16 இலக்க DPID + CLID), பெயர், கிளையன்ட் மாஸ்டர் அல்லது ஒருங்கினைந்த கணக்கு அறிக்கையின் நகல், பான் (பான் கார்டின் குடி சான்றளிக்கப்பட்ட கண்டுகள் செய்யப்பட்ட நகல்), ஆதார் (சுய சான்றளிக்கப்பட்ட மக்கள் செய்யப்பட்ட நகல்) ஆதார் (சுய சான்றளிக்கப்பட்ட மக்கள் செய்யப்பட்ட நகல்) ஆகியவற்றை நிறுவனத்திற்கு (Saraswathy.a@marketsimplified.com/ஆர்டிஏ மின்னஞ்சல் முகவி

ஆண்டியற்றனர். இராவி, com - அக்க வுழங்களும், (bischennal@gmail.com) - அவழங்களும், நாலைதூர மின்னணு வாக்களிப்பு குறித்த தகவல்: வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்ப தொலைதூர மின்னனு வாக்களிப்பு குறித்த தகவல்: வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்வானங்களின் பீது மின்னனு முறையில் வாக்களிக்கும் உரிகாவயை அன் உறுப்பினர்களுக்கு வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 108 மற்றும் நிறுவனங்கள் (நிர்வாகம் மற்றும் மேலான்னைம்) விதிகள், 2014-ன் விதி 20 ஆகியவற்றுக்கு இணங்க, கட் ஆப் தேதி, அதாவது செப்டம்பர் 20, 2023 புதன்கிறமைன்று பர்களை வைத்திக்கும் உறுப்பினர்கள், www.evoingndia.com-ல் CDSL-ன் தொலைதூர மின்னனு வாக்களிப்பு மூலம் பொதுக்குமு கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்கள் மீதும் மின்னனு முறையில் வாக்களிக்கலாம். உறுப்பிளர்களின் வாக்களிக்கும் உரிமையானது, கட் ஆப் தேதிமின்படி நிறுவனத்தின் செலுத்தப்பட்ட சம் பங்கு மூலதனத்தில் அவர்கள் வைத்திருக்கும் சம் பங்குகளின் விகிதத்தில் இருக்கும். தெரைவதூர மின்னனு வாக்களிப்பு வெள்ளிக்கிறமை, செட்டம்பர் உரல 20 (இந்திய நேர்ப்படி காலை 5.00 மணி) அன்ற முடிவடைகிறது.

துவிங்கி இங்குற்குடிய சய பங்குகள்கை வகைற்றது? இருக்கும்.
தொலைதுர் மின்னனு வர்கள்பிப்பு வெள்ளிகிழ்கை, செப்டம்ர் 22, 2023 (இந்திய நேரப்படி காலை 9.00 மணி)
அன்று துவங்கி செவ்வாய்கிழமை, செப்டம்பர் 26, 2023 (இந்திய நேரப்படி மாலை 9.00 மணி) அன்ற முடிவடைகிறது.
இந்தக் காலகட்டத்தில், உறுப்பினர்கள் பின்னனு முறையில் வாக்களிக்கலாம். அதன் பின்னர் மின்னனு வாக்குப்புகிற கொக்கும்.
அதன் பின்னர் மின்னனு வாக்களிப்பு மாலை 9.00 மணி) அன்ற முடிவடைகிறது.
இந்தக் காலகட்டத்தில், உறுப்பினர் முறையில் வாக்களிக்கலாம். அதன் பின்னர் மின்னனு வாக்ககிப்பு முறைக்கான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்
கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. உறுப்பினர் பதிவேட்டிலோ அல்லது டெபாளிட்டிகளால் பாமிக்கியும் நகர் வடங்கள் இந்த போனிட்டிகளால் பாமிக்கிய மடிய நடக்கும் கட்ட ஆப் தேதி, அதவது செப்டம்பர் 20, 2023 புதன்கிழமை அன்று பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கும் நபர் தொலைதூர் மின்னனு வாக்களிக்கும் வசதிலையும் வருடாந்திர போதுக் கூட்டத் தேதியில் மின்னனு முறையில் வாக்களிக்கும் வசதிலையும் பெறத் துதியுமையாக்கர். வருடாந்திர பொதுக் கூட்டத் காலத்தில் மின்னனு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கத் தருதியுடையாக்கர். வருடாந்திர பொதுக் கூட்டத் காலத்தில் மின்னனு வாக்களிப்பு மற்ற மூலம் வாக்களிக்கத் தருதியுடையாக்கர். வருடாந்திர பொதுக் கூட்டத் காடத்தில் கலந்து கொள்ளலாம்/படிகில் கொடுக்கில் பொக்களிக்க உரிமை பெறு மாட்டக்கில் கடைத்தி கொட்டத்தில் கலந்து கொள்ளலாம்/படிகில் கொடுக்கிய வருக்களிக்க உரிமை பெற மாட்டாக்கர். வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகளையும், திறப்பாக, வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகளையும், தெற்போர்கள் மருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்களை வழிமுறைகளையும், தெறைவருர் மின்னனு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர போது கின்வோது மின்னனு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர போதுக் கூட்டத்தில் பங்களிப்பது மின்னனு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர போதுக் கூட்டத்தில் வருக்களிப்பது மின்னனு வாக்களிப்பு மற்றும் வருக்கும் கூட்டித்தை கட்டத்தில் பங்களிப்படுகள் கூட்டிய கின்றது வருக்கிய கடியியின்றது வருக்கியியாக்களியத்தில் கடியிக்கியியுக்குற்கள் கடைக்கியியின்றது வருக்கியியாக்கு கடியக்கள் கடைக்கில் கடியிக்குறது வருக்கும் நடக்கிய கடியிக்குறது வருக்கும் கடியிக்குறது.

ுலும் வரக்களிப்பதையும் உறுப்பினர்கள் கடினைமாக படிக்குறா கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிறுவனத்தால் மின்னனு முறையில் அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு, பங்குகளைப் பெற்று நிறுவனத்தில் உறுப்பினாகி, கட்ஆப் தேதிவின்படி வங்குகளை கைந்திருக்கும் எனும், heptosk-evolingand இலங்கோக்கல் களிக்கையை அனுப்புவதன் மூலம் உள்துறையு முகவி மற்றும் கடவுச்சென்னைப் பெறலம். இருப்பினும் அவர் ஏந்கனவே COSL-ல் தொலைதூர மின்னனு வாக்களிப்புக்காக பதிவு செய்திருந்தால், வாக்களிக்க அவர் ற்கனவே இருக்கும் பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்

ந்நாண்ணம் இருக்கும் பயள் முக்கப்பட்டிய நாற்றும் கட்டியுள்ளனனு வர்கள்பிகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து, www.evot.nginda.com–ல் உதவிப் பிரிவின் கீழ் உள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ("FAQகள்") மற்றும் மின்னணு வாக்களிப்பு கையேட்டை பார்க்கவும். மின்னணு முறையில் வாக்களிக்கும் (rruseai) 7 மறறும் மன்னணு வாககளப்பு கையேடடை பார்க்கவும், மின்னணு முறையில் வங்களிக்குர் வசதியுடன் தொடர்புடைய அறைக்கு குறைகள் குறித்தும், திரு, ரங்கேஷ் தல்வி, மேலாளர் (2015), சென்டாட்டு டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 2வவு தளம், மராத்தால் ஃபியூச்சர்க்ஸ், மஃபத்லால் மிலர் காம்பவுண்ட், என் எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400 013–ல் தொடர்பு கொள்ளலாம். அல்லது அது குறித்து helpdesk.evoling@odslinda.comக்கு எழுதலாம் அல்லது 180022553 என்ற எண்ணை தொடர்பு கெள்ளலாம்.

குழு உத்தரவுப்ப மார்க்கெட் சிம்பிளிபைடு இந்தியா லிமிடெட்டிர்கள

கேகி: 05.09.2023